


	<h2 style="text-align: center;">യതാർത്ഥമ് ആണാല് ഉണ്മൈ വേറു</h2> <p style="text-align: center;">സമുദ്ധിയവർ അംഗീരിമു പുരോധകർ</p>
	<p>കുഞ്ഞുങ്ങൾ ഒരുവൻ ആർഹംകരയിലും ഇന്ത്യൻ. കുറിയ ഒലിപ്പ് പിരകാസത്താലും നീറുമുണ്ടാക്കിക്കൊണ്ടിരുന്തതു. പിൻപുരത്തിൽ ആറ്റിന് ഇന്ത്യൻകരകുന്നും ഒൺരാക്കശ്ചേര്യന്തു നീന്താനും ചെന്നരാൻ.</p> <p>“അതു ഇപ്പടിത്താൻ കാട്ടി അണിക്കുമും, ആണാല് ഉണ്മൈ വേറു”, എൻ ഒരുവർ അവനുകുകു കൂട്ടിമിരുന്തുമും, അന്തു ആരു ഓട്ടുകുകു കൊണ്ടേം ചെല്ലുമും എൻ അന്തു കുഞ്ഞുങ്ങൾക്കു കുറച്ചു ചെയ്താൻ. അതാണാല് അവർ കൂട്ടിയതെ അവൻ നമ്പബില്ലെല്ല.</p>
	<p>, എന്വേ അവൻ എങ്കേ അന്തു ഇടമുഡിക്കിരുതു എഞ്ച ചരിയാക അയിന്തുകൊണ്ടാണ്. “നാണ് അഞ്ചത്തേതേപ്പോകിഞ്ചേരേൻ”, എൻരു അവൻ തീര്മാനിച്ചതാൻ. അന്തു ആർഹംകരാക്കു അരുകിലുണ്ടാ ഓട്ടുകുകു പാതയാലും നീന്താം താരത്തിന്തു അവൻ നടന്തു ചെന്നരാൻ.</p> <p>ആണാലുമും ചെന്നരുതെന്തു ഇടമുപ്പടിയേ കുറക്കു, ആരു ഓട്ടുകുവതു അവൻ കുറക്കുമും ഇടത്തിലിരുന്തു തൊഴൈവിലും ഇന്ത്യന്തു. വേദക്കൈതാൻ, നാണ് പോകപ്പോക അന്തു ഇടത്തെ നെന്തുവുവതാക്കു; തെരിയവില്ലെല്ല എൻ എൻണ്ണിനാൻ.</p>
	<p>അവൻ ഒരു മണിതനെഴുക് ചന്തിച്ചതാൻ. “വണക്കുമും”, എങ്ക കൂട്ടിനാണ് കുഞ്ഞുങ്ങൾ. “നാണ് ഒരു ഇടത്തെത്തേതേപ്പോകിഞ്ചേരേൻ, ഇന്തു ആരു ഓട്ടുകുപ്പോയും ഒരു കേട്ടഡിലുഡിയും താനേൻ. അവിടത്തെ നാണ് എങ്കു കണ്ണുപിടിക്കലാമും?” അന്തു മനിതൻ സിരിത്തപിൻ കേട്ടാൻ: “ഉണ്മൈയിലും എപ്പാടി ഇരുക്കുമും എൻരു ഉണക്കുതു തെരിയാതാ?” “അപ്പടിയെന്നരാലും തേടുക്കൊണ്ടും, എങ്ക കൂട്ടിയ മണിതൻ തലവയെ ആട്ടിയപ്പാടി തൊടര്ന്തു ചെന്നരാൻ.</p>
	<p>അവരുണ്ടാം പാര്ത്തു ചിരിത്തൻ. “അവബാരു ഒരു ഇടമും ഇല്ലെല്ല. അരത്തമർര വിടയംകുങ്കുകു എങ്കുങ്കുകു നേരമില്ലെല്ല,” എഞ്ച ചീലർ കൂട്ടിനാം. അതാണാല് കുഞ്ഞുങ്ങൾക്കു കോപമാനുതാൻ. ഇന്തുമും വരൈയുമും അവൻ തൊടര്ന്തു തേഴിണാൻ. ഇന്തുമും വരൈയുമും അവൻ തൊടര്ന്തു തേഴിണാൻ.</p>



அவன் ஒரு வீட்டைச் சென்றடைந்தான்.
வீட்டிற்கு முன் படகு இறங்குதுறையில் ஒரு மனிதன் நீரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.



அவன் அவரிடமும் கேட்டான்: „இந்த ஆறு எங்கே ஒடுங்குகிறது என்பதை நான் தேடுகின்றேன்.
நான் பார்க்கும் போதெல்லாம் அது எனக்கு முன்னேதான் தெரிகிறது. எங்கே அதைக் கண்டுபிடிக்கலாம் எனக் கூறுவீர்களா?“
அந்த மனிதன் சீரித்தவின் கூறினான்: „அது எங்கு இருக்கிறது என்றும் அதை நீ் கண்டுபிடிக்கலாமா என்றும் எனக்குத் தெரியாது.
நான் வயதானவன் என்பதால் எனக்கு நிறைய நேரம் இருக்கிறது. நானும் உன்னுடன் சேர்ந்து இந்த இடத்தைத் தேடுவதில் ஆவலாக உள்ளேன்.“



இப்பொழுது இளைஞன் தனியாகவில்லை.
அந்த மனிதன் வீட்டிலிருந்து ஊதும் இசைக்கருவியையும் தொலைநோக்கியையும் எடுத்து வந்தான்.
பயணத்திற்குத் தேவையான வேறு பல பொருட்களையும் படகில் எடுத்துவைத்துக் கொண்டு, இயந்திரத்தை இயக்கிப் பறப்பட்டனர். இருவரும் படகில் அருகருகே நினரார்.
சில சந்தர்ப்பங்களில் பட்டுப் பாடனர்.
„இதோ! அந்த இடம் வந்துவிட்டது,“ என அடிக்கடி கூறினர்.
பின் தொலைநோக்கியில் உற்றும் பார்த்தனர்.



ஆளால் அவர்கள் அந்த இடத்தை வந்து அடையவேயில்லை. அதற்கு நேர்மாறாக ஆறு அகன்ற கொண்டு சென்றது. இறுதியில் அது பரந்து விரிந்து கடலாக மாறியது. இப்பொழுது படகில் இருந்த இளைஞனும் மனிதனும் பெருங்கடலில் ஆழனார்.
அத்துடன் அவர்கள் தொலைவில் நீரும் வானும் சந்திக்கும் இடமாகிய தொடுவானத்தைக் கண்டனர்.
இந்த இடத்தையும் கண்டுபிடிக்க விரும்பினர்.




மாலைப் பொழுதில் சூரியன் மறைந்தது.
„அது கடலுக்குள் அமிழ்ந்து போகிறது“, என்றான் இளைஞன்.
„அனேகமாக இஸ் என்ற சத்தம் கேட்கும்.“
அவர்கள் கடலிற்குள் சூரியன் மறைந்து போன இடத்தையும் தேடினர். நீர் வானத்தைத் தொடும் இடத்தையும் தேடினர்.
அத்துடன் ஒடுங்கிப் போகும் ஆறு சென்று முடியும் கோட்டையும் தேடினர்.

	<p>இருவரும் நல்ல நண்பர்களாகியதுடன், படகில் மகிழ்ச்சியாக இருப்பதையும் உணர்ந்தனர். அவர்கள் நன்றாகப் பொழுதைக் கழித்தனர். அவர்கள் சேர்ந்து சாப்பிட்டனர், குடித்தனர். இரவுப்பொழுதில் அவர்கள் கைமின்விளக்கை கடலில் பிடித்துப் பார்த்தனர். நடசத்திரம் அவர்களிடையே பிரகாசிப்பதைப் போல் அது பிரகாசித்தது.</p>
	<p>காலநிலை நன்றாக இருந்தபோது, அவன் கடலிற்குள் குதித்தான். அவன் நீந்தினான், சுழியோடினான். பெரிய மீன்களையும் மட்டிகளையும் அவன் கண்டான். புயற்காற்று வீசியபோது, அவர்களது படகு அலைகளில் வேகமாக ஆடியது.</p>
	<p>அவர்கள் முழு உலகத்தையும் சுற்றி வந்தனர். ஒரு கடலில் இருந்து இன்னொரு கடலுக்கும், ஆறுகள் ஊடாக பல நாடுகளையும் சுற்றினர். அழகான இடங்களில் அதிகமாகத் தங்கிபிருந்தனர். ஆனால் ஒருக்கட்டத்தில் தொடர்ந்து பயணித்தனர். எப்பொழுதும் நேர்வழியே சென்றனர். ஆறு ஒடுங்கும் இடத்தையும் குரியன் நீருக்குள் அமிழும் இடத்தையும் வானமும் நீரும் சுந்திக்கும் இடத்தையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.</p>
	<p>வீட்டுக்கு வந்தபின்னர் "நீங்கள் முட்டாள்கள்", என்று ஒருசிலர் கூறினர். "இப்படி ஒரு முட்டாள்தனமா", எனக் கருதினர் சீலர்.</p>
	<p>அந்த மனிதன் தலையை ஆட்டியபடி கூறினான்: „நாங்கள் நிறைய விடயங்களைப் பார்த்து அனுபவித்திருக்கின்றோம். நாங்கள் குடான் நிரில் குளித்தோம், குரிய வெளிச்சத்தில் இருந்தோம் அத்துடன் நிறைய சிந்தித்தோம். நாங்கள் பல மனிதர்களைச் சுந்தித்தோம். அதைவிட நாம் இருவரும் நீண்டகாலம் ஒன்றாக இருந்தோம். இதுவே நன்றாக இருந்தது.“</p>



பின்னர் இருவரும் கொட்டாவி விட்டபடி படுக்கச் சென்றனர். அவர்கள் இருவரும் ஆயிரக்காணிற்கும் இந்தியாவிற்கும் இன்னும் பல நாடுகளுக்கும் தொடர்ந்து சென்றிருந்தனர். அதனால் தான் இந்தக் கணப்பு.



முற்றும்.